

श्रीः


श्री रामचन्द्र परब्रह्मणे नमः

॥ श्री सीतारामाष्टकम् ॥



ஸ்ரீ ஸீதா ராமாஷ்டகம்

[இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பதால் ஸகல கஷ்டங்களும்
நீங்கி ஸர்வாபிஷ்டங்களும் கிடைக்கும்.]



श्रीः

श्री रामचन्द्र परब्रह्मणे नमः

॥ श्री सीतारामाष्टकम् ॥

ஸ்ரீ ஸீதா ராமாஷ்டகம்

உபன்யாஸரத்னம், வ்யாஸ ஹ்ருதய, பாரத மஞ்ஜுஷி,
ஸ்ரீ ராமாயண ப்ரவசன ஜோதி, வேதாந்த வாரிதி, திருப்பாவை
கல்பதரு, ஸ்ரீ ராமாயண சரபம், ராஷ்டிரபாஷா ப்ரவீண் ப்ரசாரக,
ப்ரவசன துரீண,

தாரமங்கலம்

ப்ரூம்மஸ்ரீ S. சுப்ரமண்ய ஸாஸ்திரிகள்

அவர்களால் தொகுக்கப்பட்டது.

சேலம்-1.

விலை 25 ரூபை.

॥ श्री सीता रामाष्टकम् ॥

ब्रह्म महेन्द्र सुरेन्द्रमरुद्गण रुद्र मुनीन्द्र गणैरतिरम्यं
 क्षीरसरित्पति तीरमुपेत्य नुतं हि सतामवितारमुदारम् ।
 भूरिभर प्रशमार्थमथ प्रथित प्रकटीकृत चिद्धनमूर्तिं
 त्वां भजतो रघुनन्दन देहि दयाधन मे स्वपदांबुजदास्यम् ॥

பஞ்சம் மஹேந்தர் ஸுரேந்தர் மருதகண ருத்ர முனிந்தர் கணை ரதிரம்யம்
 க்ஷீர ஸரித்பதி தீர முபேத்ய நுதம்ஹி ஸதாம விதார முதாரம்;
 பூரிபர ப்ரசமார்த்த மத ப்ரதித ப்ரகடீக்ருத சித்தகன மூர்த்தம்
 த்வாம் பஜதோ ரகுநந்தன தேஹி தயாகந மே ஸ்வபதாம்புஜ தாஸ்யம். 1

पद्मदलायत लोचन हे रघुवंश विभूषण देव दयालो
 निर्मल नीरद नीलतनोऽखिल लोकहृदम्बुजभासक भानो ।
 कोमल गाल पवित पदाब्जरजःकण पावित गौतम कान्त
 त्वां भजतो रघुनन्दन देहि दयाघन मे स्वपदाम्बुज दास्यम् ॥

பத்ம தளாயத் லோசந ஹே ரகுவம்ச விபூஷண தேவ தயாளோ
 நிரம்ல நீரத நீலதநோகில லோக ஹ்ருதம்புஜ பாஸக பானோ;
 கோமல காத்ர பவித்ர பதாப்ஜரஜ:கண பாவித கௌதம காந்த
 த்வாம் பஜதோ ரகூநந்தன தேஹி தயாகந மே ஸ்வபதரம்புஜ தாஸ்யம்.2

पूर्ण परात्पर पालय मामतिदीनमनाथमनन्त सुखाब्धे
 प्रावृडदभ्रतटित्सुमनोहर पीतवराश्वर राम नमस्ते ।
 काम विभञ्जन कान्ततरानन काञ्चन भूषण रत्नकिरीट
 त्वां भजतो रघुनन्दन देहि देयाघन मे स्वपदाम्बुज दास्यम् ॥

பூர்ண பராத்பர பாலய மாமதிதீந மநாதமநந்த ஸுகாப்தே
 ப்ராவ்ருட த்பர தடித் ஸுமநோஹர பீத வராம்பர ராம நமஸ்தே;
 காம விபஞ்ஜந காந்த தராதந காஞ்சன பூஷண ரத்ந கிரீட
 த்வாம் பஜதோ ரகுநந்தந தேஹி தயாகந மே ஸ்வபதாம்புஜ தாஸ்யம். 3

दिव्य शरच्छसि कान्तिहरोज्वल मौक्तिकमाल विशालसुमौले
 कोटि रवि प्रभ चारुचरित्र पवित्र विचित्रधनुः शरपाणे ।
 चण्डमहाभुजदण्ड विखण्डित राक्षस राज महागजदण्डम्
 त्वां भजतो रघुनन्दन देहि दयाघन मे स्वपदाम्बुज दास्यम् ॥

திவ்ய சரச்சசி காந்திஹரோஜ்வல மௌக்கிதமால விசால ஸுமௌலே
 கோடி ரவிப்ரப சாரூ சரித்ர பவித்ர விசித்ர தனு: ஸரபாணே;
 சண்டமகாபுஜதண்ட விகண்டித ராக்ஷஸ் ராஜ மஹாகஜ தண்டம்
 த்வாம் பஜதோ ரகுநந்தந தேஹி தயாகந மே ஸ்வபதாம்புஜ தாஸ்யம். 4

दोष विहिंस भुजङ्गसहस्र सुरोष महानल कील कलापे
 जन्म जरा मरणोर्मिमये मदमन्मथ नक्र विचक्र भवाब्धौ ।
 दुःखनिधौ च चिरं पतितं कृपयाद्य समुद्धर राम ततो मां
 त्वां भजतो रघुनन्दन देहि दयाघन मे स्वपदाम्बुज दास्यम् ॥

தோஷ விஹிம்ஸர் புஜங்கஸஹஸ்ர ஸுரோஷ மஹானல கீல கலாபே
 ஜன்ம ஜரா மரணோர்மிமயே மதமன்மத நக்ரவிசக்ர பவாப்தௌ;
 துக்கநிதௌ ச சிரம் பதிதம் க்ருபயாத்ய ஸமுத்தர ராம ததோ மாம்
 த்வாம் பஜதோ ரகுநந்தந தேஹி தயாகந மே ஸ்வபதாம்புஜ தாஸ்யம். 5

संसृतिघोरमदोक्तं कुञ्जरवृत्क्षुध नीरद पिण्डिततुण्डं
 दण्डकरोन्मथितं च रजस्तम उन्मदमोह पदोज्झितमर्तम् ।
 दीनमनन्यगतिं कृपणं शरणागतमाशुविमोचय मूढम्
 त्वां भजतो रघुनन्दन देहि दयाघन मे स्वपदाम्बुज दास्यम् ॥

ஸம்ஸ்ருதி கோர மதோத்கட குஞ்ஜர வ்ருட்க்ஷுத நீரத பிண்டித துண்டம்
 தண்டகரோந்மதிதம் ச ரஜஸ்தம உந்மத மோஹ பதோஜ்ஜித மார்த்தம்;
 தீநமநந்ய கதிம் க்ருபணம் சரணாகத மாஸுவிமோசய மூடம்
 த்வாம் பஜதோ ரகுநந்தந தேஹி தயாகந மே ஸ்வபதாம்புஜ தாஸ்யம். 6

ஜன்ம ஶதாஜித பாபஸமந்விதஹ்ஶகமலே பதிலே பஶுஶர்பே
 ஹே ரஶுவீர மஹாரணஶீர ஶயா கुरु மய்யதிமந்ஶ மநிஷே ।
 த்வம் ஜநநி மகிநி ச பிதா மம தாவதஸி த்விதாதிஶூபாலோ
 த்வா மஜதோ ரஶுநந்ஶந ஶேஶி ஶயாஶந மே ஶ்வபதாஶ்ஶுஜ ஶாஸ்யம் ॥

ஜன்ம சதார்ஜித பாபஸமந்வித ஹ்ருத்தகமலே பதிதே பசுஶல்பே
 ஹே ரகுவீர மஹாரணதீர தயாம் குரு மய்யதி மந்தமநீஷே;
 த்வம் ஜநநீ பகிதீ ச பிதா மம தாவதஸி த்வவிதாதி க்ருபாளோ
 த்வாம் பஜதோ ரகுநந்தந தேஹி தயாஶந மே ஶ்வபதாம்புஜ தாஸ்யம். 7

त्वां तु दयालुमकिंचन वत्सलमुत्पल हारमपारमुदारं
 राम विहाय कमन्यमनामयमीश जनं शरणं ननु यायाम् ।
 त्वत्पदपद्ममतः श्रितमेव मुदा खलु देव सदाव ससीत
 त्वां भजतो रघुनन्दन देहि दयाघन मे स्वपदाम्बुज दास्यम् ॥

த்வாம் து தயாளூ மகிஞ்சன வத்ஸல முத்பல ஹார மபாரமுதாரம்
 ராம விஹாய கமந்ய மநாமய மீச ஜநம் ஸரணம் நநு யாயாம்;
 த்வத்பதபத்ம மத: ஸ்ரீதமேவ முதா கலு தேவ ஸதாவ ஸஸீத
 த்வாம் பஜதோ ரகுநந்தந தேஹி தயாகந மே ஸ்வபதாம்புஜ தாஸ்யம். 8

यः करुणामृतसिन्धुरनाथ जनोत्तम बन्धुरजोत्तमकारी
 भक्तभयोर्मि भवाब्धि तरिः सरयूतटिनीतट चारु विहारी ।
 तस्य रघुप्रवरस्य निरन्तर मष्टक मेतदनिष्टहरं वै
 यस्तु पठेदमरः स नरो लभतेऽच्युत रामपदाम्बुज दास्यम् ॥

ய: கருணம்ருத ஸிந்தூரநாத ஜனோத்தம பந்து ரஜோத்தமகாரீ
 பக்த பயோர்மி பவாப்தி தரி: ஸரயூதடிநீ தட சாரு விஹாரீ;
 தஸ்ய ரகுப்ரவரஸ்ய நிரந்தர மஷ்டக மேததநிஷ்டஹரம் வை
 யஸ்து படேதமர: ஸ நரோ லபதே(அ)ச்யுத ராமபதாம்புஜ தாஸ்யம். 9

சுபம் !





கோர்ட்டு பிரஸ் ஜாப் பிராஞ்சு, சேலம்-1 .